

Neos BIZ - மொபைல் வங்கி விண்ணப்பப் படிவம்

திகதி

தி	தி	மா	மா	வ	வ	வ	வ
----	----	----	----	---	---	---	---

பிரிவு 1:

வாடிக்கையாளர் சுயவிவரம்

எங்கள் Neos BIZ கைபேசி வங்கி செயலியில் பின்வரும் விவரங்களைப் புதுப்பிக்க வங்கிக்கு நான்/நாங்கள் இதன் மூலம் அறிவுறுத்தி அங்கீகரிக்கிறோம்.

வாடிக்கையாளர் பெயர்:	
கணக்கு நிலை (தயவுசெய்து பொருத்தமான பெட்டியில் டிக் செய்யவும்.):	DBU ☐ FCBU ☐ IBU ☐
முகவரி/பதிவு செய்யப்பட்ட முகவரி:	
வணிகப் பதிவு எண் / தே.அ.அ / கடவுச்சீட்டு / பதிவு எண்:	
தொலைபேசி எண்:	தொலைநகல் எண்:
Ext.:	(கட்டாயம் நிரப்ப வேண்டும்) மின்னஞ்சல்:

இயக்க அறிவுறுத்தல்

கணக்கு இவர்களால் இயக்கப்படும்: நான் ☐ பயனர்கள் இருவரும் ☐ பயனர்களில் எவரும் ☐ பயனர்களில் யாராவது இருவர் ☐	வேறு (கட்டாயம் நிரப்ப வேண்டும்):	வரம்பு	பயனர்களின் எண்ணிக்கை

குறிப்பு: ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு LKR 5 மில்லியனுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு பரிவர்த்தனை வரம்பு LKR 8 மில்லியனுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.வங்கிக்கு வழங்கப்பட்ட நடைமுறையில் உள்ள இயக்க வழிமுறைகளின்படி, ஒரு குறிப்பிட்ட கணக்கின் "அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்களுக்கு" மட்டுமே "அங்கீகாரதாரர்" விருப்பத்தை வழங்க முடியும்.

பிரிவு 2:

வசதிகளின் வகை & பயனர்களின் எண்ணிக்கை

	சுயவிவர வகை	பயனர்களின் எண்ணிக்கை
PI - தயாரிப்பு விசாரணை:(கணக்கு அறிக்கை)	விசாரணையாளர்	
AT - கணக்கு பரிவர்த்தனைகள்:(நிதி பரிமாற்றங்கள், சம்பள மாற்றம், வழங்குநர்கள் கொடுப்பனவுகள், பட்டியல் கொடுப்பனவு)	உரிமையாளர்	

பிரிவு 3:

கணக்கு எண்கள் இணைக்கப்பட்டு பெயரிடப்படவேண்டும் வேண்டும்

எங்கள் Neos BIZ மொபைல் பேங்கிங் செயலியில் பின்வரும் கணக்குகளையும் பெயரையும் சேர்க்க வங்கிக்கு நான்/நாங்கள் அறிவுறுத்தி அங்கீகரிக்கிறோம். மேலும், அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு பயனருக்கும் அவர்களின் பயனர் சுயவிவரத்திற்கு ஏற்ப அணுகல் உரிமைகளை வழங்குகிறோம்.

பெயர் அனைத்து	
கணக்குகளும்	ஆம் ☐ இல்லை ☐ முதன்மை கணக்கு ☐
கணக்கு/கடன்அட்டை	
கணக்கு/கடன்அட்டை	
கணக்கு/கடன்அட்டை	

கையொப்பம்

கையொப்பம்

பிரிவு 4 :

பயனர் சுயவிவர வகைகள்

விசாரணையாளர்	இணைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் அறிக்கைகளைப் பார்க்கும் உரிமைகள் மற்றும் அணுகல் மொபைல் வங்கி அமைப்பில் கிடைக்கிறது.
ஆரம்பிப்பவர்	மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளைத் தொடங்க உரிமையுள்ள வாடிக்கையாளரின் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பயனரைக் குறிக்கிறது.
உரிமையாளர்	வாடிக்கையாளரின் சார்பாக மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க உரிமையுள்ள வாடிக்கையாளரின் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பயனரைக் குறிக்கிறது.

கைபேசி வங்கி வசதிகள் / தயாரிப்புகள்

தயாரிப்பு விசாரணை	தயாரிப்பு விசாரணை (இருப்பு, விசாரணை, அறிக்கைகள், அந்நிய செலாவணி விகிதங்கள், நிலையான வைப்பு திரட்டு, ரெப்போ பட்டியல், வணிகத் தாள் ரெப்போ பட்டியல், கடன் விவரங்கள் மற்றும் அட்டை விவரங்கள்.
கணக்கு பரிவர்த்தனைகள்	நிதி பரிமாற்றங்கள், சம்பள மாற்றம், வழங்குநர் கொடுப்பனவுகள், பட்டியல் கொடுப்பனவு.

பிரிவு 5 :

வாடிக்கையாளர் உறுதி ஆவணம்

நான்/நாங்கள் நிபந்தனையின்றி மற்றும் மாற்ற முடியாத வகையில் அறிவித்து ஒப்புக்கொள்கிறோம்:

- (1) இந்த Neos BIZ மொபைல் பேங்கிங் செயலியில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மையானவை, புதுப்பிக்கப்பட்டவை, துல்லியமானவை மற்றும் முழுமையானவை.
- (2) Neos BIZ மொபைல் பேங்கிங் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வங்கியால் அதன் கிளைகளிலும்/அல்லது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் கிடைக்கின்றன என்பதை நான்/நாங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறோம். (www.ndbbank.com).
- (3) நான்/நாங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து, மேற்கூறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதன் நகலில் முறையாக கையொப்பமிட்டு, அதன் அச்சிடப்பட்ட நகலை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
- (4) (4) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் தகவல் மாறி, உண்மைக்குப் புறம்பாகவோ, காலாவதியாகவோ, துல்லியமற்றதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ மாறினால், நான்/நாங்கள் Neos BIZ - மொபைல் வங்கிக் கணக்கு மற்றும் பயனர் சேர்க்கை/நீக்குதல் படிவத்தை சமர்ப்பிப்போம்.
- (5) எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் வங்கி இந்த விண்ணப்பத்தை முழுவதுமாகவோ அல்லது எந்தப் பகுதியையோ நிராகரிக்கக்கூடும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இது தொடர்பாக எங்களுக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- (6) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அவ்வப்போது மாற்றும் உரிமை வங்கிக்கு உண்டு, மேலும் அறிவிப்பின் பேரில் அத்தகைய மாற்றத்திற்கு நாங்கள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுவோம்.
- (7) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றத்திற்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து மொபைல் பேங்கிங் சேவைகளைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது பயன்படுத்துவது தானாகவே மாற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும், மேலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் அவ்வப்போது மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட, கூடுதலாக அல்லது நீக்கப்பட்ட எந்தவொரு கையால் இடப்பட்ட கையொப்பமும் இல்லாததால், நாங்கள் அவ்வளவு கட்டுப்பாட்டில்லை என்பதை எந்தவொரு சர்ச்சையிலும் நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்.
- (8) மொபைல் பேங்கிங் வசதிக்கான வருடாந்திர வாடகை அல்லது வங்கியால் குறிப்பிடப்படும் வேறு ஏதேனும் கட்டணத்தை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
- (9) Neos BIZ மொபைல் பேங்கிங் செயலிக்காக என்னால்/எங்களால் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகாரம் பெற்றவர்கள், வங்கிக்கு நடைமுறையில் உள்ள செயல்பாட்டு வழிமுறைகளின்படி, என்னால்/எங்களால் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்கள் ஆவார்.

	பெயர் & தே.அ.அ	தொலைபேசி எண். (கட்டாயம்)	மின்னஞ்சல்	பயனர் சுயவிவரம்						
				பயனர் சுயவிவர வகை	அங்கீகார வரம்பு (LKR)	QR தேர்வு	அனைத்து கணக்குகளும்			
1	பெயர்			விசாரணையாளர் ☐ ஆரம்பிப்பவர் ☐ உரிமையாளர் ☐		ஆம் ☐		ஆம் ☐	இல்லை ☐	
	தே.அ.அ					அங்கீகரிக்க பட்ட வரம்பு	LKR 25,000/=			கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை
							LKR 50,000/=			
							LKR 100,000/=			
							LKR 150,000/=			
	LKR 250,000/=									
	இல்லை ☐									
2	பெயர்			விசாரணையாளர் ☐ ஆரம்பிப்பவர் ☐ உரிமையாளர் ☐		ஆம்		ஆம்	இல்லை	
	தே.அ.அ					அங்கீகரிக்க பட்ட வரம்பு	LKR 25,000/=			கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை
							LKR 50,000/=			
							LKR 100,000/=			
							LKR 150,000/=			
	LKR 250,000/=									
	இல்லை									
3	பெயர்			விசாரணையாளர் ☐ ஆரம்பிப்பவர் ☐ உரிமையாளர் ☐		ஆம்		ஆம்	இல்லை	
	தே.அ.அ					அங்கீகரிக்க பட்ட வரம்பு	LKR 25,000/=			கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை
							LKR 50,000/=			
							LKR 100,000/=			
							LKR 150,000/=			
	LKR 250,000/=									
	இல்லை									
4	பெயர்			விசாரணையாளர் ☐ ஆரம்பிப்பவர் ☐ உரிமையாளர் ☐		ஆம்		ஆம்	இல்லை	
	தே.அ.அ					அங்கீகரிக்க பட்ட வரம்பு	LKR 25,000/=			கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை கணக்கு / கடன் அட்டை
							LKR 50,000/=			
							LKR 100,000/=			
							LKR 150,000/=			
	LKR 250,000/=									
	இல்லை									

வாடிக்கையாளரால் கையொப்பமிடப்பட்டது/கையொப்பமிடப்பட்டு முத்திரை இடப்பட்டுள்ளது (வாரியத் தீர்மானத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்கள்)

தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி உடனான எனது/எங்கள் கணக்கு உறவு, நான்/நாங்கள் படித்துப் புரிந்துகொண்ட NEOS BIZ மொபைல் வங்கி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.// சட்ட நிறுவனத்தின் முதன்மை பங்குதாரர்கள்/பயன் பெறும் உரிமையாளர்களில் ஏதேனும் மாற்றம்/மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பதற்கும், அவ்வப்போது வங்கிக்குத் தேவைப்படும் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

பெயர் / பதவி	பெயர் / பதவி
கையொப்பம் தனிநபர் / உரிமையாளர் / பங்குதாரர் / இயக்குனர் /*வேறு	கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு
பெயர் / பதவி	பெயர் / பதவி
கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு	கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு
பெயர் / பதவி	பெயர் / பதவி
கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு	கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு
பெயர் / பதவி	பெயர் / பதவி
கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு	கையொப்பம் பங்குதாரர் / இயக்குனர் /*வேறு

*தயவுசெய்து குறிப்பிடுக

.....

நிறுவனத்தின் முத்திரை

வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது (வங்கி உபயோகம் மட்டும்) கூட்டு வங்கி ☐ வணிக வங்கி ☐ சில்லறை வங்கி ☐	
வாடிக்கையாளர் பெயர் வாடிக்கையாளர் CID	
கட்டடனங்கள் விலக்கப்பட வேண்டும் ஆம் ☐ இல்லை ☐ (ஆம் எனில், விண்ணப்பத்துடன் மின்னஞ்சல் ஒப்புதலை இணைக்கவும்.)	
இணை வங்கி அமைப்புடன் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் கையொப்பம் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள். - AM/RM பெயர் & கையொப்பம்:	ஒப்புதல் கிளை மேலாளர் பெயர் & கையொப்பம்:

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பம் ☐	புதிய பயனர்களைச் சேர்க்கவும் அல்லது நீக்கவும் ☐
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ☐	வாரியத் தீர்மானம் ☐

.....

கையொப்பம்

.....

கையொப்பம்